

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 5, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 28th day of November, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Pattiya gedera of the Dehiwinipalata korale in the division of Udukinda, in the Province of Uva, as described in the certified tracings:—

Lot	Preliminary plan 31. Name of Land.	Extent. A. R. P.	Lot.	Name of Land.	Extent. A. R. P.
					A. R. P.
9a	Balitiyannawala	... 1 3 36	58	Amunabedda	... 5 3 17
16	Dambagahawagura	... 233 2 0	60	Kurundugasdowa	... 5 3 30
24	Do.	... 3 2 5	61	Gasgolla	... 7 0 5
26	Do.	... 1 1 0	63	Do.	... 3 1 0
29	Do.	... 0 0 20	64	Do.	... 0 2 30
34	Tikiyaulpota	... 1 1 10	66	Kottagahaella	... 4 3 0
36	Watabeddeulpota	... 3 0 34	69	Peellebedda	... 2 0 12
37	Do.	... 3 2 15	89	Angurubeda	... 0 0 22
39	Medahinneulpota	... 0 3 36	99	Hadillaulpotegoda	... 0 3 6
43	Gannilekumbura	... 0 1 0	100	Hadillaulpottekumbura	... 1 0 5
44	Peellebeddeulpota	... 1 2 6	101	Do.	... 2 3 10
59	Amunabeddepatana, Maragastenepatana, Godadchigollepatana, Mahattenepatana, Moragasellehinnepatana, Nadanduhinnepatana, Nidanharuwepatana, Weihelapatana, Kondagollepatana, Egodahelapatna, Dikrodahinnepatana, Kalawititenepatana, Ittawehinnepatana, Huriyagasellepatana, Boragastalawepatana, Angurubeddepatana, Kurunduwattepatana, Ketahamgodapatana, Naranelulpetihena, Ambagahahelepatana, Rupeambepatana, Gasgollepatana, Galwetiyahelapatana, Oyadigaraawepatana, &c.	... 1,211 1 0	102	Karagastenneulpota	... 2 3 15
			103	Karagastennepatana	... 2 3 20
			104	Kalawititenenna	... 0 3 38
			105	Galwattegodayaya	... 6 0 25
			106	Medaulpota	... 0 2 36
			107	Do.	... 0 1 10
			108	Do.	... 0 2 20
			109	Kokatiyagasulpota	... 1 0 36
			110	Nidanharuweulpota	... 0 2 7
			111	Gadadehigolla	... 12 3 25
			112	Do.	... 0 3 0
			113	Maragastenna	... 6 1 38
			114	Inikepubedda	... 7 1 30
					1,545 0 7
45	Gonamalapillekela	... 4 1 8			

on sheets M 12 and M 19, 20, 27, 28, and bounded as follows: on the north by the minor road to Moretota, the footpath to Moretota, Budugegodapatana claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, Dambagahawagurekumbura belonging to Crown, the Kahatagahaellekandura, Kahatagahaellekumbura claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, Darandagedarawatta claimed by Darandagedara Appuhami and others, Werelletennehena claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, and others, Pitapolakumbura claimed by ditto, Pitapolalupotekumbura claimed by ditto, Kandettekumbura claimed by ditto, Asweddumakumbura claimed by ditto, the water-course, Dambegodapatana claimed by ditto, the footpath, Pamsalawatta claimed by Lewwe Pansala, Balatiyannawalakumbura claimed by ditto, Balatiyannawalakumbura belonging to Crown; on the east by the village limit of Moretota, the Balatiyannawalakandura, the Pirapandowekandura, Manikellekumbura belonging to Crown, Manikellekumbura claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, the Pirapandowekandura, the stream, Miyanellekumbura claimed by T. B. Katugaha, Ratemabatmaya of Yatikinda, the village limit of Katugaha, Diyalakumbura claimed by Pallegedara Tikirala Gamarala and others, the Lewwekandura, the village limit of Katugaha, Godatennekumbura claimed by P. B. Katugaha Korala, Lewwekandura, Pullabedda-kumbura belonging to Crown, the footpath, the water-course, the Lewwekandura, Gannilekumburuyaya claimed by P. B. Katugaha and T. B. Katugaha, Dodangaha-arawehena claimed by M. B. Katugaha and T. B. Katugaha, Kondagollewatta claimed by T. B. Katugaha, Ratemahatmaya, and others, the water-course, Kondagollewatta claimed by T. B. Katugaha, Ratemahatmaya, and others, the Amunabeddekandura, Nayakadullicheha claimed by M. B. Katugaha and T. B. Katugaha, the Amunabeddekandura, Amunabeddepatana belonging to Crown, Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha, Amunabeddepatana belonging to Crown, Dewalekele belonging to Crown, the village limit of Katugaha, the village limit of Halpe, the village limit of Udukumbalwela, the village limit of Ettalapiya; on the south by the Pitakandura, the stream, Pitakandurehena claimed by Kirioruwe Kiri Banda and others, Pitakandurehena belonging to Crown, Pitakandurehena claimed by Kirioruwe Kiri Banda and others, the Pitakandura, Huriyagasellehena claimed by Kirioruwe Loku Banda, Huriyagasellekumbura claimed by ditto, the Pitakandura; on the west by Udakurunduwattekumbura claimed by T. B. Katugaha, the Pitakandura, the Angurubeddekundura, Kurunduwatthehena claimed by M. B. Katugaha, the water-course, the Pitakandura, the water-course, Bulatgahagedarawatta claimed by Egoda-arawegedara Punchirala Arachchi and others.

Pitahngoda belonging to Crown, the footpath, Pansalchena claimed by Pallegedara Siribadde and others, Warakadandewattu-yaya claimed by ditto, the footpath, Batuwawanttihena claimed by Dikbedgedara Mutumenika, the water-course, Meda-ulpotakandura, Batulawatthehena claimed by Dikbedgedara Mutu Menika and others, the Kurundugasowekandura, Batulawatthehena claimed by Dikbedde Mutu Menika and others, the footpath, the Dikrodakandura, Oyadiga-arawehena claimed by Pallegedara Tikirala Gamarala, the Dikrodakandura, Pillawawanttihena claimed by Medakumburegedara Kiriwante, the Dikrodakandura, the Pitakandura, the Koskannuwewakandura, Koskannuwewatta claimed by T. B. Katugaha Korala and others, Ruppeanbepatana claimed by ditto, Koskannuwewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha and others, the footpath, Pattiyagedaraputana claimed by P. B. Katugaha and others, Pattiyagedaraputana claimed by ditto, the water-course, the Pitakandura, the Perahottiyekumbura claimed by Kolatennegedara Appuhama, Mullearawa claimed by Mahakumburegedara Malaka, the Kottagahnaellakandura, the village limit of Perahettiya, the minor road to Ettampitiya.

NOTE.- The following lots lying within the above-named boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 21 acres 2 roods and 22 perches, is not included in the acreage of 1,545 acres and 7 perches given above :—

Preliminary plan 31.

Lot.	Name of Land.				Extent A. R. P.
25	Dambaguhawagura	0 3 15
27	Do.	1 0 35
62	Gasgolla	9 2 30
65	Kottagahaella	2 2 0
90	Angurubeda	2 2 30
91	Do.	4 2 32
					21 2 22

වලි 1902 ක්‍රු නොවැම්බර් මස 28 වෙති දින පටන් තුන්මාසයක් ඇතුළතා මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහැකි උන් එකකට නොහැකි වැඩිගණකයට යම් අසින්ව, සිකම්ක් තිබෙන යම් අයෙක් ඇත්තේ එම එකකට පත්කරනුපූරුණ විශේෂ මහඝීකරය, නොහැකියේ ගාල්ලේ ක්‍රියාත්මක නොහැකි එවිට උන්නාන්සේයේ ඉදිරිපිටට ඇතින් පෙනීසිට නොහැකි ලියවිල්ලුකින් එක් ඉඩම්වලට නොහැකි රට ඇති යම් කොටසකට සියි අසින්ව, සිකම්ක් පෙන්ව, සිරියට නොයෙදෙනාන්, එක් විශේෂ මහඝී ගෙරය, නොහැකිසේට ඉහතකි ආභුපණන්වලින් ලුක් තිබෙන බලවල ප්‍රකාරයට, අසින්ව, සිකම්ක් නොහැකියාපු එක් ඉඩම් එකක් එකින් අසින්ව, සිකම්ක් නොයෙදෙනාන් සැමු ඉඩම් රුප සහෙයුන් ඉඩම් ගැටියට උන්නාන්සේයේ අත්සන ඇති ලියවිල්ලුකින් උන්නාන්සේ එකින් ප්‍රකාර කරන බව මෙයින් දුනිගත යුතුයි.

ඒ. ඒ. ජ්‍යෙෂ්ඨ, විශේෂ මහඝීකරය, නොහැකියාපු සේය.

ඉඩම්වල නොරහුරු.

දාව පලාතට අසින් උවිසිද කොටසයේ දෙකිනිනිපලාත කේරලේ පවිචිගෙදර යන යම් පිකිව, තිබෙන මේ අඩුනාපු සහෙයික සියියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන බිමකටි, එනම් :—

I.

M_{3, 4, 11, 12} සහ M_{19, 20, 27, 28} සියියම්වල ඉඩම්වල අඩුගුව

මුළු සියියම 31.

බිමකටිය.	ඉඩම් නම.	අ. රු. ප.	බිමකටිය.	ඉඩම් නම.	අ. රු. ප.
9	බලිනියන්කාවල	...	1 3 36	නැන්සේ පතන, ඉනා	
16	දෙශගාවගුර	...	233 2 0	වැල්ලින්සේ පතන, නූ	
24	එම	...	3 2 5	රියයස් ඇල්ලේ පතන,	
26	එම	...	1 1 0	බොරගස්කලා, වේ පතන	
29	එම	...	0 0 20	නු, අභරුබැද්දේ පතන,	
34	රිකිගාල්පක	...	1 1 10	කුරුදුවිස්සේ පතන,	
36	වටබද්ධේල්ලේපෙන	...	3 0 34	කුටහරු, බි පතන,	
37	එම	...	3 2 15	නාරස්වල් උල්පනේ	
39	මැදහින්නේරුල්පෙන	...	0 3 36	පතන, අශ්‍යකෙගලු ප	
43	ගෝත්ලේකුවර	...	0 1 0	තන, රුප්පේදාමේ පතන	
44	පිල්ලේබද්ධේල්පෙන	1 2 6		නු, ගස්ගාල්ලේ පතන	
59	අමුනුබද්ධේපතන, මාරුග ස්ථානෙන් පතන, ගබ, දෙකිනෙළුලේ පතන, මහනැත්තේ පතන, මොරයස් ඇල්ලේ පතන, නොහැකි පතන, නිදහාරු වේ පතන, වැලිහෙල පතන, කොටසගාල්ලේ පතන, එහෙල පතන, දික්ශරුද හින්සේ පතන, කුලුවිත		45	ගෙන්නමල පිල්ලේ කැල්ලේ	1,211 1 0
			58	අමුනුබද්ධ	4 1 8
			60	කුරුදුයස්ඡ්ඡව	5 3 17
			61	ගස්ගාල්ල	5 3 30
			63	එම	7 0 5
			64	එම	3 1 0
			66	කොටසගාල්ල	0 2 30
			69	පිල්ලේබද්ධ	4 3 0
					2 0 12

விலைக்குறிய.	ஒத்துவீசும் கூடுதல்.	விலைக்குறிய.	ஒத்துவீசும் கூடுதல்.
89 ... அனாரேபிட்டி	... 0 0 22	107 ... மேட்டில்போது	... 0 1 10
99 ... கூதில்லெல்லெபாக கொவி	... 0 3 6	108 ... லிம்	... 0 2 20
100 ... கூதில்லெல்லெபாக ஷுறுர்	... 1 0 5	109 ... கொகரியகச்சீல்லீ போது	... 1 0 36
101 ... லிம்	... 2 3 10	110 ... நிடங்கூருவுல்லீ போது	... 0 2 7
102 ... கரகச்சீஞ்சீல்லீ பாது	... 2 3 15	111 ... அவுடைக்கொலை	... 12 3 25
103 ... கரகச்சீஞ்சீஞ்சீ பாதுந	... 2 3 20	112 ... லிம்	... 0 3 0
104 ... கலுகிறிதாஞ்சு	... 0 3 38	113 ... மாரகச்சீஞ்சு	... 6 1 38
105 ... கல்வங்கீஞ்சையாவி யாய்	6 0 25	114 ... ஒனிகைப்புவிட்டி	... 7 1 30
106 ... மேட்டில்போது	... 0 2 36		
			1,545 0 7

[ගුණයේ මැයිමවලට මැදිඩු මෙහි පහත සඳහන්වෙන තීමිකවිට මේ දස්වීමෙන අස්ථිරය වගක් එවායේ මූල්‍ය තීමිතරම වන අස්කර 21ක් රුඩි 2ක් පර්වස් 22ක ඉහතුකී අස්කර 1,545ක් පර්වස් 7යේ තීමිතරමේ අඩංගු නොවෙනවගත් මෙයින් දහගත් යුතුයි.]

மூல் சிவியம் 31.

தில்கைப்பிரிய.	ஒடிமேல் நிதி.	விடுகரம்.
25 ...	ஏழாக்கிருஷ்ணர்	ஓ. ரூ. ப.
27 ...	ஶ்ரீ	0 3 15
62 ...	கண்ணா	1 0 35
65 ...	கோவில்கண்ணா	9 2 30
90 ...	ஏழாக்கிருஷ்ணர்	2 2 0
91 ...	ஶ்ரீ	2 2 30
		4 2 32

21 2 22

இவ்வறிவித்தவின் தேதியாக 1902 ம் மூல்-த்து கார்த்திகையை 28 ம் தேதியிலிருஷ்று மூன்று மாசத் திற்குள்ளைக் கிடத் திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை மெலற்றையும் குறித்த உரிக்குப் பேசுவோர்கள் மாருமிருஷ்றால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகங்கள் முன்பாக காலி அவரது கந்தேரில் முகமுகமா ய அல்லது எழுத்து மூலமாக தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அன்றி வெல்லத்தும் குறித்த யாதம் உரிமை அல்லது உடன்தெ காணியிடிருஷ்றால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகங்களாக தமில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடித்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசுப்பட்டவர்கள் சென்னப்பட்ட முடிச்குரிய ஆதனமென்று வெளியாங்கப்படுத்தவர்.

ஜே. ஜி. பெரேஸ்,
குறிப்பான உத்தியோகங்கள்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

ஊவா மாகாணத்தின் உடுக்கிக்கை பகுதியில் தெஹிவினிப்பலாத்தைக் கோற்றையைச்சேர்ந்த பட்டிய செதம் என்றும் கிராமத்தில்லை இதன் கீழ் சொல்லப்படும் காணிகளுடன்பிள்ளை, அஃதாவது இத்தோட்டைக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

M_{3, 4, 11, 12} ம், M_{19, 20, 27, 28} ம் அளவுக்கட்டாக்கிகளில்,

பிரதமபடத்து இலக்கம் 31.

துண்டு.	காணியினது பெயர்.	ஓ. ரூ. ப.	துண்டு.	காணியினது பெயர்.	ஓ. ரூ. ப.
9a ...	பலிதீயன்னாவல்	... 1 3 36	தன், கல்வெட்டியமெலூப		
16 ...	தம்மகாவுரா	... 233 2 0	த்தன், ஒயதிக்குறுடேவபத்		
24 ...	ஷி.	... 3 2 5	தன் இனாலும் சிலதுகளும் 1,211 1 0		
26 ...	ஷி.	... 1 1 0	கோஞ்சமல்லை	4 1 8	
29 ...	ஷி.	0 0 20	அமுனபெத்த	5 3 17	
34 ...	ஷிக்கியால்பொத்த	1 1 10	ஆறுக்குதுகள்தோவ	5 3 30	
36 ...	வட்டபெத்தேல்பொத்த	3 0 34	கன்சொல்ல	7 0 5	
37 ...	ஷி.	3 2 15	ஷி.	3 1 0	
39 ...	மெதவின்னேல்பொத்த	0 3 36	ஷி.	0 2 30	
43 ...	கண்ணலேகும்பூர்	0 1 0	கொட்டகாஸ்ல	4 3 0	
44 ...	பீல்லேபெத்தேல்பொத்த	1 2 6	பீல்லேபெத்த	2 0 12	
59 ...	அமுனபெத்தேபத்தன், மா		அங்குறுபெத்த	0 0 22	
	ரூக்கிதென்னேபத்தன், க		செந்தில்லைல்பொத்தே		
	டாதகிகொல்லேபத்தன்,		கொடட...	0 3 6	
	மகதென்னேபத்தன்,				
	மொறக்கள்லேஷுன் னே		பூ.	1 0 5	
	பத்தன், நாறன்டுவின்னே		101 ... ஷி.	2 3 10	
	பத்தன், நிதன்டெறுமலே		102 ... கரக்கேண்ணேல்பொத்த	2 3 15	
	பத்தன், வெஷ்டெறுபைத்த		103 ... கரக்கெதண்னேபத்தன	2 3 20	
	ன், கொஞ்சகொல்லேபத்		104 ... கலவிட்டித்தென்ன	0 3 38	
	தன், எகாமெறுபைத்தன்,		105 ... கலவத்தேகாடயாய	6 0 25	
	திகங்கெறுதுவின்னேபத்தன்,		106 ... மெதஉல்பொத்த	0 2 36	
	கலவிட்டித்தென்னேபத்த		107 ... ஷி.	0 1 10	
	ன், இத்தேவங்குவின்னே		108 ... ஷி.	0 2 20	
	பத்தன், ஹாரியகஸல்லே		109 ... கொக்கட்டியகள்லைபொத்த	1 0 36	
	பத்தன், பொறக்காந்த்தாலா		110 ... நிதன்டெறுமலைபொத்த	0 2 7	
	வேபத்தன், அங்குறுபெத்		111 ... கடாதெறுகொல்ல	12 3 25	
	பேபத்தன், குறுங்துவத்தே		112 ... ஷி.	0 3 0	
	பத்தன், கெட்டறைமகாடப		113 ... மாறுக்கெதண்ன	6 1 38	
	த்தன், நாறன்டெல்லைபொ		114 ... இனிக்கெப்புபெத்த	7 1 30	
	த்தெபத்தன், அம்பகாமே				
	லபத்தன், துப்பேஷம்பே				
	பத்தன், கன்கொல்லேபத்				
				1,545	0 7


எல்லை, வடக்கு-மோரேதாட்டக்கு போகும் ரேட்டு, மோரேதாட்டக்கு போகும் அடிபாதை, நீ. பி. கட்டுக்கா யட்டிகின்த றட்டேமகத்மயா உரித்துபேசும் புதுகேகாடபத்தன, அரசாட்சிக்குள்ள தம் பகவகுரோகும்புர, கட்டகாள்ளேகந்துர, நீ. பி. கட்டுக்கா யட்டிகின்த றட்டேமகத்மயா உரித்துபேசும் காட்காஸ்லேகும்புர, தனுக்டகெதற அப்புகாயியும் சிலபேர்களும் உரித்துபேசும் தனுக்டகெதறவத்த, நீ. பி. கட்டுக்கா யட்டிகின்த றட்டேமகத்மயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் தனுக்டகெதறவத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் பொதகும்புர, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் பொதகும்புர, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் சம் அவைக்கும்புர, நீர்வாய்க்கால், மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் தம்பேசுகாடபத்தன, அடிபாதை, லெவவே பன்னல உரித்துபேசும் பண்சலேவத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வலத்தியன்ன வலகும்புர, அரசாட்சிக்குள்ள பலத்தியன்னவலகும்புர ; கிழக்கு-மொராதாட்டுகூடைய எல்லை, பலத்தியன்ன வலகுக்குதற, பிரூபன்தோவேகந்துர, அரசாட்சிக்குள்ள மாணிக்கள்லேகும்புர, நீ. பி. கட்டுக்கா யட்டிகின்த றட்டேமகத்மயா உரித்துபேசும் மாணிக்கள்லேகும்புர, பிரூபன்தோவேகந்துர, ஒடை, நீ. பி. கட்டுக்கா யட்டிகின்த றட்டேமகத்மயா உரித்துபேசும் மியன்ஸ்லேகும்புர, கட்டுக்காஉடைய எல்லை, பல்லேகெதற டிக்கிளை கமஞ் ஹம் சிலபேர்களும் உரித்துபேசும் தியலகும்புர, லெவேகந்துர, கட்டுக்காஉடைய எல்லை, பி. பி. கட்டுக்காகோ ஜுல உரித்துபேசும் கொட்டத்தெண்கும்புர, லெபுவேகந்துர, அரசாட்சிக்குள்ள பில்லவெத்தேகும்புர, அடிபாதை, நீர்வாய்க்கால், லெவவேகந்துர, பி. பி. கட்டுக்காவும் நீ. பி. கட்டுக்கா யட்டிகின்த றட்டேமகத்மயா உரித்துபேசும் மியன்ஸ்லேகும்புர, கட்டுக்காஉடைய எல்லை, பல்லேகெதற டிக்கிளை கமஞ் ஹம் சிலபேர்களும் உரித்துபேசும் தொடங்காருவேகேன, நீ. பி. கட்டுக்கா றட்டேமகத்மயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொண்டகெல்லேவத்த, நீர்வாய்க்கால், நீ. பி. கட்டுக்கா றட்டேமகத்மயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொண்டகெல்லேவத்த, அழுனவெத்தெகந்துர, எம். பி. கட்டுக்காவும் நீ. பி. கட்டுக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் நாயக்கடில்லேகேன, அழுனவெத்தேகந்துர, அரசாட்சிக்குள்ள அழுனவெத்தேபத்தன, எம். பி. கட்டுக்காவும் நீ. பி. கட்டுக்காவும் உரித்துபேசும் உடிகும்புரவேத்த, அரசாட்சிக்குள்ள அழுனவெத்தேபத்தன, அரசாட்சிக்குள்ள தேவாலேகெலை, கட்டுக்காஉடைய எல்லை, ஹல்ப்பேலைடைய எல்லை, உடகும்பலவெலுடைய எல்லை, ஏத்தலபிட்டியுடைய எல்லை ; தெற்கு-பிட்டகங்துர, ஒடை, கிரிதுவே கிரிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பிட்டகங்துரேகேன, அரசாட்சிக்குள்ள பிட்டகங்துரேகேன, கிரிதுவே கிரிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பிட்டகங்துரேகேன, பிட்டகங்துர, கிரிதுவே ஸொக்குவண்டா உரித்துபேசும் ஹாரியகண்ணல்லேகேன, மேற்சொல்லியவன் உரித்துபேசும் ஹாரியகண்ணல்லேகும்புர, பிட்டகங்துர ; மேற்கு-நீ. பி. கட்டுக்கா உரித்துபேசும் உடகுருந்துவத்தேகும்புர, பிட்டகங்துர, அங்குறபெத்தேகன்துர, எம். பி. கட்டுக்கா உரித்துபேசும் குறுந்துவத்தேகேன நீர்வாய்க்கால், பிட்டகங்துர, நீர்வாய்க்கால், எசோடஅசுவேகெதற புஞ்சிளை ஹாச்சியும் சிலபேர்களும் உரித்துபேசும் புலத்தகாகெதறவத்த, அரசாட்சிக்குள்ள பிட்டககொடா, அடிபாதை, பல்லேகெதற சிரிவத்தேயும் சிலபேர்களும் உரித்துபேசும் பன்சலேகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வறக்காதன்டேவத்துயாய, அடிபாதை, திக்பெத்தேகெதற முத்துமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பத்தலவத்தேகேன, ஒடை, மெதைல் பொத்தகங்துர, திக்பெத்தேகெதற முத்துமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பத்தலவத்தேகேன, குழந்தகல்தொவேகங்துர, திக்லித்தே முத்துமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பத்தலவத்தேகேன, அடிபாதை, திக்கலூதகங்துர, பல்லேகெதற டிக்கிளை கமஞ்ஹல உரித்துபேசும் ஓயதிகாலுவேகேன, திக்கலூதகங்துர, மெசகும்புரேகெதற உரித்துபேசும் பில்லாவேவத்தேகேன ; திக்கலூதகங்துர, பிட்டகங்துர, கொள்கனுவேகங்துர, நீ. பி. கட்டுக்காகோரூலவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொள்கனுவேவத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் முப்பேதும்பேபத்தன, எம். பி. கட்டுக்காவும் நீ. பி. கட்டுக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொண்ணல்லேவத்த, அடிபாதை, பி. பி. கட்டுக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பட்டியகெதறகேன, நீர்வாய்க்கால், பிட்டகங்துர, பெறமெலுட்டியேகன்துர, கொலத்தெண்னேகெதற அப்புகாமி உரித்துபேசும் பெறமெலுட்டியேகும்புர, மக்கும்புரேகெதற மாலக்கா உரித்துபேசும் முல்லேதரூவ, கொட்டாங்கல்லேகேன்துர, பெறமெலுட்டியுடைய எல்லை, எட்டம்பிட்டியக்கு போகும் ரேட்டு.

[குறிப்பு—சொல்லிய எல்லைகளுக்குள்ளிதாய் இதன் கீழ் சொல்லப்படும் காணிக்குண்டுகள் இந்த அறிக்கையின்குஞ்சு விலக்கினது ஆக அளவு 21 எக்கர் 2 மூட்டு 22 பர்சன் மேற்சொல்லிய 1,545 எக்கர் 7 பர்சன் அளப்பிழப்படுத்தவில்லை] :—

பிரதமபடத்து இலக்கம் 31.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
		ச. ரூ. ப.
25	தம்பகாவகுர	... 0 3 15
27	ஷீ	... 1 0 35
62	கண்டெகால்	... 9 2 30
65	கொட்டாங்கல்லை	... 2 2 0
90	அங்குறபெத்த	... 2 2 30
91	ஷீ	... 4 2 32
		21 2 22

[For Tracing see page 6.]



Scale of 32 Chains to an Inch.

Sheets M ¹²_{3, 4, 11, 12} and M ¹²_{19, 20, 27, 28}

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent.			Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.			A.	R.	P.
9a ...	Balitiyannawala	...	1	3	36	36 ...	Watabeddeulpota	...	3 0 34
16 ...	Dambagahawagura	...	233	2	0	37 ...	Do.	...	3 2 15
24 ...	Do.	...	3	2	5	39 ...	Medahinneulpota	...	0 3 36
26 ...	Do.	...	1	1	0	43 ...	Ganillekumbura	...	0 1 0
29 ...	Do.	...	0	0	20	44 ...	Peellebeddeulpota	...	1 2 6
34 ...	Tikiyaulpota	...	1	1	10				

1,220

Lot.	Name of Land.	Extent. A. R. P.	Lot.	Name of Land.	Extent. A. R. P.
59	Amunabeddepatana, Maragastennepatana, Godadehigollepatana, Mahatennepatana, Moragasellehinnepatana, Nadan-duhinnepatana, Nidanharuwepatana, Welihelapatana, Kondagollepatana, Egodahelapatana, Dikrodahinnepatana, Kalawittennepatana, Ittawelhinnepatana, Huriyagasellepatana, Boragastalawepatana, Angurubeddepatana, Kurunduwattepatana, Ketaharugodapatana, Naranwelulpotepatana, Ambagahahelepatana, Ruppeambepatana, Gasgollepatana, Galwetiyahela, patana, Oyadiga-arawepatana, &c.	... 1,211 1 0	64	Gasgolla	... 0 2 30
45	Gonamalapillekele	... 4 1 8	66	Kottagahaella	... 4 3 0
58	Amunabedda	... 5 3 17	69	Peellebedda	... 2 0 12
60	Kurundugasdowna	... 5 3 30	89	Angurubedda	... 0 0 22
61	Gasgolla	... 7 0 5	99	Hadillaulpotegoda	... 0 3 6
63	Do.	... 3 1 0	100	Hadellaulpottekumbura	... 1 0 5
			101	Do.	... 2 3 10
			102	Karagastenneulpota	... 2 3 15
			103	Karagastennepatana	... 2 3 20
			104	Kalawittenna	... 0 3 38
			105	Galwattegodayaya	... 6 0 25
			106	Medaulpota	... 0 2 36
			107	Do.	... 0 1 10
			108	Do.	... 1 0 20
			109	Kokatiyagasulpota	... 1 0 36
			110	Nidanparuweulpota	... 0 2 7
			111	Godadehigolla	... 12 3 25
			112	Do.	... 0 3 0
			113	Maragastenna	... 6 1 38
			114	Inikepubedda	... 7 1 30
					1,545 0 7

Lots excluded.

Lot.	Name of Land.	Preliminary plan 31.		Extent. A. R. P.
		A.	R.	
25	Dambagahawagura	0 3 15
27	Do.	1 0 35
62	Gasgolla	9 2 30
65	Kottagahaella	2 2 0
90	Angurubedda	2 2 30
91	Do.	4 2 32
				21 2 22

List of Boundaries of the Block comprising Lots 9a, 16, 24, 26, 29, 34, 36, 37, 39, 43, 44, 59, 45, 58, 60, 61, 63, 64, 66, 69, 89, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, and 114.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Road	40	—
2	Footpath	41	—
3	Budugegodapatana	42	Pitakandura
4	Dambagahawagurekumbura	43	Stream
5	Kahatagahaellekandura	44	Pitakandurehena
6	Kahatagahaellekumbura	45	Do.
7	Darandagedarawatta	46	Do.
8	Werelletennehena	47	Huriyagasellehena
9	Pitapolakumbura, Pitapolaulpotakumbura, Kandellekumbura, Aswedduumakumbura	48	Huriyagasellekumbura
10	Water-course	49	Udakurunduwattekumbura
11	Dambagodapatana	50	Angurubeddekandura
12	Footpath	51	Kurunduwattehena
13	Balatiyannawalakumbura	52	Water-course
—	Do.	53	Do.
14	Moretota village	54	Balatgahagedarawatta
15	—	54A	Pitahagoda
16	Balatiyannawalakandura	55	Footpath
17	Peerpandowakandura	56	Pansalehena
18	Manikellekumbura	57	Warakadandewattuyaya
19	Do.	58	Batawelawattahena
19A	Stream	59	Water-course
20	Miyanellekumbura	60	Medaulpotakandura
21	Katugaha village	61	Kurundugasdowakandura
22	Do.	62	Footpath
23	Do.	63	Dikroddekandura
24	Diyallakumbura	64	Oyadiga-arawehena
25	Lewakandura	65	Feelawewattehena
26	Godatennekumbura	66	Water-course
27	Feeelabeddekumbura	67	Koskanuwakandura
28	Footpath	68	Koskanuwawatta
28A	Water-course	69	Ruppeambepatana
29	Ganillekumburuyaya	70	Koskanuwewatta
30	Dodangaha-arawehena	71	Do.
31	Kondegollewatta	72	Footpath
32	Water-course	73	Pattiyyagedarapatana
33	Amunabeddekandura	74	Pattiyyagedarahena
34	Nayakadullehena	75	Water-course
35	Amunabeddepatana	76	Perahetiyyakandura
36	Udakumburewatta	77	Perahetiyyakumbura
37	Dewalekele	78	Mullearawa
38	Do.	79	Kottagahaellakandura
39	Katugaha village	80	Perahetiya village
		81	Road

II.

Lot.	Preliminary plan 31. Name of Land.				Extent. A. R. P.
		
53	Amunabeddepatana alias Dewalepatana	2 1 20
54	Dewalekele	1 3 25
					<hr/>
					4 1 5

on sheet M¹², 19, 20, 27, 28, and bounded as follows: on the north by the village limit of Katugaha; on the east and south by Amunabeddepatana belonging to Crown; on the west by Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha.

මුල් සිංහලම 31.

M¹², 19, 20, 27, 28 සිංහලම්පත්‍රයට අඩංගුවේ:—

නිමිකවිවිධ.	ඉඩමේ කම.				නිමිතරම.
		අ. රු. ප.			
53	අමුනබැද්දෙල් පතන නොඟාත් දේවාලේ පතන	2 1 20
54	දේවාලේ කැලේ	1 3 25
					<hr/>
					4 1 5


මෙම මුළුම්—ලුණුරට කුවුගහ ගම්මුමද; තැකෙන්සිරට සහ දතුණුට රෝසන්තක අමුනබැද්දෙල් පතනයද; බස්නාහිරට ඇම්. ඩී. කුවුගහ සහ එම්. ඩී. කුවුගහ විසින් අයිතිවාසිකම කිහිප උඩුකුණුරේ වෙතනයද.

M¹², 19, 20, 27, 28 ම් අභ්‍යක්ෂාසියිල,

ප්‍රතමපාත්ත තුළකකම 31.

නුම්.R.	කාණියින්තු පෙයර්.				විසාලම.
		ග. මු. ප.			
53	අමුනුපෙත්තොපත්තන අල්ලත තොලොපත්තන	2 1 20
54	තොලොකොල	1 3 25
					<hr/>
					4 1 5

එල්කී, වැක්කු-කැංගුකාංගු ගෙවා; කිදුක්කුම තෙත්කුම-ආර්සාට්සික්කුන් අමුනුපෙත්තොපත්තන; මෙර්ගු-සම. ඩී. ඩී. කැංගුකාංගු මුද්‍රා පෙශ ඉඟුම්පුරෝවත්ත.



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwinipalata korale.

Lot.	Preliminary plan 31. Name of Land.				Extent. A. R. P.
		
53	Amunabeddepatana alias Dewalepatana	2 1 20
54	Dewalekele	1 3 25
					<hr/>
					4 1 5

Sheet M¹², 19, 20, 27, 28

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

III.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
55	Amunabeddepatana	... 5 3 13
12	on sheet M 19, 20, 27, 28, and bounded as follows : on the north by Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha ; on the east by Udukumburewatta claimed by ditto, Amunabeddepatana belonging to Crown, and the ditch ; on the south by the Amunabeddekandura ; on the west by Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha, Udukumburewattehena claimed by ditto.	

M 19, 20, 27, 28 ¹² සිංහල පත්‍රය : —

මුල් සිංහල 31.

විම්කවීමිය.	ඉඩමේ කම.	විම්හරම්.
		අ. රු. ප.
55	අමුනේබැදදේ පත්‍ර 5 3 13

මෙට මාසිම්—ලුණුරට ඇමු. ඩී. කුටුගහ සහ වි. ඩී. කුටුගහ විසින් අයිතිවාසිකම් සියලු උච්චාවූරේ අමුනේබැදදේ පත්‍රයද ; අයලුද ; දකුනට අමුනේබැදදේ කුදරද ; බස්නාසීරට ඇමු. ඩී. කුටුගහ සහ කුමුරේ වනයෝ සේනයද.

M 19, 20, 27, 28 ¹² ම ආනුවක්කාතාසියිල්,

පිරාමපාත්ත තු මිලකම 31.

ත්‍යාම්.	කාණියිනා පෙයර්.	විසාලම්.
		ර. මු. ප.
55	අමුනේබැදදේ පත්‍ර 5 3 13

එක්කී, වැක්කු-සම්. ඩී. කැටුකාවුම් ඩී. ඩී. කැටුකාවුම් මාරි ; තුපෙකම් ඉතැම්පුරොවත්ත ; ශ්‍රීමත්-මේ අමුනේබැදදේ පත්‍රය ; මෙත්කු-සම්. ඩී. කැටුකාවුම් ඩී. ඩී. කැටුකාවුම් මාරිතුපෙකම් ඉතැම්පුරොවත්ත, මේ මෙත්කු-මේ අමුනේබැදදේ පත්‍රය ; මෙත්කු-සම්. ඩී. කැටුකාවුම් ඩී. ඩී. කැටුකාවුම් මාරිතුපෙකම් ඉතැම්පුරොවත්ත, මේ



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
55	Amunabeddepatana	... 5 3 13

Sheet M 19, 20, 27, 28 ¹²Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

1,220

P. D. WARREN,
Assistant Surveyor-General.

IV.

Preliminary plan 31.

Preliminary Plan No. 1.					Extent.
Lot.	Name of Land.				A. R. P.
1	...	Ensalbedda	1 0 0

on sheet M₃, 12' and bounded as follows : on the north and east by the Lewwekandura ; on the south by Dodangaha-arawehena claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda ; on the west by the minor road to Moretota, the village limit of Perahettiya.

$M_{3,4, \frac{12}{11,12}}$ සිනියම්පත්‍රයට අඩංගුවේ :-

ଓଡ଼ିଆ କିତ୍ତିଯମ 31.

విశ్వాస.

අ. රු. ප.

... එකසල්බැද්ද 1 0 0

මිට මූලිකී—උතුරට සහ තැපෑල්සිරට ලෙවිවේ කදුරද ; දකුණට ඩී. ඩී. කටුගහ යටිකිදා රටේ මහත්මය තිසින් අසිනිවාසිකම් කියන දේවින්ගත ආරච්චී සේකද ; බස්නාහිරට මේ රේඛාව්ප යන සූලීපරද, පෙරහෙවියේ ගම්මුම්ද.

$M_{3,4,11,12}^{12}$ ம் அளவுக்கடதாசியீ,

பிரதமபட்டத் து இலக்கம் 31.

விசாலம்.


G. M. P.

துண்ட். காணியின் தூ பெயர்.

1 ... என்னால் பெத்த 1 0 0

—டக்கம் கிமத்ஜம்-வெங்கேந்தா : தெற்கு-நி. பி. கட்டுகா யட்டனின்த ர

எல்லை, வடக்கும் சிழக்கும்-லெவ்வேகந்தூர்; தெற்கு-நி. பி. கட்டுகா மட்டக்கின்த ரட்டேமகத்தமயா உள்துபேசும் தொடர்காஅரூவேகனே; மேற்கு-மொரேத்தொடக்குபோகும் ரூட்டு, பெற்றெழுடியுடைய எல்லை



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwinalpala korale.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1	Ensalbedda	1 0 0

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

Sheet M_{3, 4, 11, 12}¹²

P. D. WARREN,
Assistant Surveyor-General.